

DEPARTMENTAL EXAMINATIONS (COMPUTER BASED TEST)**Name of the Test:**

Departmental Test for Officers of the Co-operative Department - Auditing (Without Books)	071
--	-----

Maximum Time: One Hour

Maximum Marks: 40

IMPORTANT INSTRUCTIONS**OBJECTIVE TYPE**

கொள்குறி வகை வினாத்தாள்

Read the following instructions carefully before beginning to answer the questions.

வினாக்களுக்கு விடையளிக்கத் தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளைக் கவனமாகப் படிக்கவும்.

- This computer based Test contains 40 number of questions in objective Type.
இந்தக் கணினி வழித் தேர்வானது, 40 கொள்குறி வகையிலான வினாக்களைக் கொண்டது.
- Answer all questions. Each question carries one mark
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் ஒவ்வொரு வினாவும் ஒரு மதிப்பெண் உடையது.
- In case of doubt, English version is the Final.
வினாக்களில் சந்தேகம் இருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.
- Words of masculine gender in these questions shall, where the context so require, be taken to include feminine gender.
இந்த வினாக்களில் இடம் பெற்றுள்ள ஆண் பாலினத்தவரின் வார்த்தைகளில் தேவைப்படின, சூழலுக்கேற்ப பெண் பாலினத்தவரின் வார்த்தைகளும் அடங்கும்.
- Before answering the questions in CBT, candidates should read the following instructions displayed in the monitor:
விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்விற்கு விடையளிக்கத் தொடங்கும் முன் கணினியின் திரையில் தோன்றும் அறிவுரைகளை கவனமாகப் படிக்கவும்.
 - One question will be displayed on the screen at a time.
ஒரே நேரத்தில் ஒரு வினா மட்டுமே கணினித் திரையில் தோன்றும்.
 - Time available for you to complete the examination will be displayed through a countdown timer in the top right-hand corner of the screen. It will display

1. Co-operative audit classified into how many types?
கூட்டுறவுத் தணிக்கை எத்தனை வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
- (A) 5 (B) 2
(C) 4 (D) 6
2. Teeming and Lading is a
விரிவாக்குதல் மற்றும் சுருக்குதல் என்பது
- (A) Accounting Error கணக்குப்பிழை (B) Misappropriation of Goods சரக்குக் கையாடல்
(C) Misappropriation of Cash ரொக்கக் கையாடல் (D) Manipulating Accounts பொய்க்கணக்கு தயாரித்தல்
3. Who can order the re-audit of co-operative societies?
கூட்டுறவுச் சங்கங்களின் மறுதணிக்கைக்கு ஆணை வழங்க வேண்டிய அதிகாரி யார்?
- (A) Deputy Registrar of Co-op societies கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர்
(B) Joint Registrar Co-op societies கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர்
(C) Assistant Director of Co-op Audit கூட்டுறவுத் தணிக்கை உதவி இயக்குநர்
(D) Joint Director of Co-op Audit கூட்டுறவுத் தணிக்கை இணை இயக்குநர்
4. Machinery purchased for Rs.10,000 recorded in purchase book
இயந்திரம் ரூ.10,000 க்கு கொள்முதல் செய்யப்பட்டது. கொள்முதல் ஏட்டில் பதிவு செய்யப்பட்டது.
- (A) Compensating Error ஈடுசெய்பிழை (B) Error of Principle விதிப்பிழை
(C) Error of Omission விடுபட்ட பிழை (D) Error of Commission செய்பிழை

5. Co-operative audit fees levied in accordance with
கூட்டுறவுத் தணிக்கைக் கட்டணம் எந்த சட்டப்பிரிவின் கீழ் வசூலிக்கப்படுகிறது

- (A) Section 80 (6)
பிரிவு 80 (6)
- (B) Section 80 (5)
பிரிவு 80 (5)
- (C) Section 80 (4)
பிரிவு 80 (4)
- (D) Section 80 (3)
பிரிவு 80 (3)

6. The backbone of Auditing is
தணிக்கையின் உயிர்நாடி என்பது

- (A) Verification
சரிபார்த்தல்
- (B) Vouching
சீட்டுப் பரிசீலனை
- (C) Internal Check
உட்பரிசோதனை
- (D) Test Audit
சோதனைத் தணிக்கை

7. Audit Programme is
தணிக்கைத்திட்டம் என்பது

- (A) Internal Audit
உட்தணிக்கை
- (B) Guideline
வழிகாட்டி
- (C) Internal Checking
உட்பரிசோதனை
- (D) Vouching
பரிசீலனை

8. Which one of the following is not a miscellaneous income?
கீழ்க்கண்டவற்றுள் எவ்வினம் நானாவித வருமானம் இல்லை?

- (A) Dividend
பங்கு ஈவுத்தொகை
- (C) Interest on Risk Fund
இடர்காப்பு நிதிக்கான வட்டி
- (B) Interest on Reserve Fund
காப்பு நிதிக்கான வட்டி
- (D) Fine
அபராதம்

9. Which one of the following is not distributed from Profit?
பின்வருவனவற்றுள் எந்த நிதி சங்க இலாபத்தில் இருந்து பிரிவினை செய்யப்படுவதில்லை
- (A) Bad debt Reserve
வராக்கடன் நிதி
- (B) Building Fund
கட்டிட நிதி
- (C) Depreciation Reserve
தேய்மான நிதி
- (D) Dividend equalisation Fund
பங்கு ஈவு சமப்படுத்தும் நிதி
10. Which one of the following item is floating asset?
பின்வருவனவற்றுள் மிதக்கும் சொத்துக்கள் என்பது எது?
- (A) Good will
நன்மதிப்பு
- (B) Finished Goods
முடிவுற்ற பொருட்கள்
- (C) Building
கட்டிடம்
- (D) Machinery
இயந்திரம்
11. Co-Operative Audit is a
கூட்டுறவுத் தணிக்கை என்பது
- (A) Special Audit
சிறப்புத் தணிக்கை
- (C) Statutory Audit
சட்டப்பூர்வ தணிக்கை
- (B) Internal Audit
உட்தணிக்கை
- (D) Test Audit
சோதனைத் தணிக்கை
12. Tamilnadu Milk Co-Operative Audit Department formed in
தமிழ்நாடு பால் கூட்டுறவுத் தணிக்கைத்துறை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
- (A) 1981
- (B) 1971
- (C) 1997
- (D) 1987

13. Goods purchased for personal use of a proprietor is debited into purchase account. It is an error of

முதலீட்டாளர்களின் சொந்த பயன்பாட்டிற்கு வாங்கிய பொருட்கள் கொள்முதல் கணக்கில் பற்றெழுதப்பட்டுள்ளது. இப்பிழை

(A) Error of Ommision
விடுபட்ட பிழை

(B) Error of Commision
செய்பிழை

(C) Error of Principle
விதிப்பிழை

(D) Compensating Error
ஈடுசெய்பிழை

14. Which one of the following pair is not correctly matched?

கீழ்க்கண்டவற்றுள் எவ்வினம் சரியாக பொருத்தப்படவில்லை

(A) Audit Fees – Rule no 101
தணிக்கை கட்டணம்-விதி எண் 101

(B) Audit Fees Collection – Rule no 103
தணிக்கை கட்டணம் வசூலித்தல்-விதி எண் 103

(C) Procedure for Conducting Audit – Rule no 102
தணிக்கை நடைமுறை-விதி எண் 102

(D) Re Audit – Rule no 104
மறு தணிக்கை-விதி எண் 104

15. Which one of the following is deferred revenue expenditure?

கீழ்க்கண்டவற்றுள் எந்த செலவினம் தள்ளிப்போடப்பட்ட நடைமுறைச் செலவினம்

(A) Purchase Expenditure
கொள்முதல் செலவுகள்

(B) Sales Expenditure
விற்பனைச் செலவுகள்

(C) Preliminary Expenditure
ஆயத்தச் செலவுகள்

(D) Capital Expenditure
மூலதனச் செலவுகள்

16. Which one of the following item is not a capital expenditure?

கீழ்க்கண்டவற்றுள் எது மூலதனச் செலவுகள் இல்லை

- (A) Expenses for acquisition of asset
சொத்துக்கள் வாங்குவதற்கான செலவு
- (B) Expenses for acquisition of Furniture
தளவாடங்கள் வாங்குவதற்கான செலவு
- (C) Expenditure for increasing the Earning Capacity of the asset
சொத்துக்கள் மீதான வருமானத்தை கூட்டுகின்ற செலவு
- (D) Manufacturing Expenses
தயாரிப்புச் செலவுகள்

17. The head of the Milk Co-Operative Audit Department is

பால் கூட்டுறவு தணிக்கைத்துறையின் தலைமை அதிகாரி

- (A) Joint – Registrar
இணைப்பதிவாளர்
- (B) Registrar
பதிவாளர்
- (C) Director
இயக்குநர்
- (D) Additional Director
கூடுதல் இயக்குநர்

18. Which one of the following is not correct?

கீழ்க்கண்டவற்றுள் எந்தக்கூற்று தவறானது

- (A) Closing Stock – Trading account credit side, Balance sheet asset side
இறுதிச் சரக்கிருப்பு வியாபாரக் கணக்கின் வரவு பக்கம், ஆஸ்தி பொறுப்பு பட்டியலின் ஆஸ்திகள் பக்கம்
- (B) Interest on Capital – Profit and Loss account debit side, Balance Sheet Liability side added with Capital.
முதல் மீது வட்டி-இலாப நட்டக் கணக்கின் பற்று பக்கம், பட்டியலின் முதலுடன் கூட்டப்பட்டு பொறுப்பு பக்கம்
- (C) Bad debt – Profit and Loss account debit side, Balance Sheet asset side deducted from sundry debtor.
வரக்கடன்-இலாப நட்டக் கணக்கின் பற்று பக்கம்-பற்பல கடனாளிகளிடம் இருந்து கழிக்கப்பட்டு ஆஸ்திகள் பக்கம்
- (D) Interest on Investment – Profit and Loss account Debit side, Balance Sheet liability side added with capital.
முதலீடுகள் மீதான வட்டி-இலாப நட்டக் கணக்கின் பற்று பக்கம் முதலுடன் கூட்டப்பட்டு பொறுப்பு பக்கம்

19. Types of Profitability Ratio is
இலாபத்தன்மை விகிதங்களின் வகைகள்

- (A) 4
 (C) 5

- (B) 2
(D) 6

20. Stock Turn over ratio is equal to
சரக்கிருப்பு விற்பனை விகிதம் என்பது

- (A) $\frac{\text{Cost of Good Sold}}{\text{Closing Stock}}$
விற்பனை பொருட்களின் அடக்கவிலை
இறுதி சரக்கிருப்பு

- (B) $\frac{\text{Sales}}{\text{Closing Stock}}$
விற்பனை
சரக்கிருப்பு மதிப்பு

- (C) $\frac{\text{Cost of Good Sold}}{\text{Average Stock}}$
விற்பனை பொருட்களின் அடக்கவிலை
சராசரி சரக்கிருப்பு

- (D) $\frac{\text{Cost of Credit Sales}}{\text{Average Stock}}$
கடன் விற்பனை விலை
சராசரி சரக்கிருப்பு

21. Working Capital Means
நடைமுறை மூலதனம் என்பது

- (A) Assets – Liabilities
ஆஸ்திகள் – பொறுப்புகள்
- (B) Current Asset – Current Liabilities
நடப்புச் சொத்துக்கள் – நடப்பு பொறுப்புகள்
- (C) Liquid Asset – Current Liabilities
நீர்ம சொத்துக்கள் – நடப்பு பொறுப்புகள்
- (D) Liquid Asset – Liquid Liabilities
நீர்ம சொத்துக்கள் – நீர்ம பொறுப்புகள்

22. Income Received in advance will be shown in
முன்கூட்டியே பெற்ற வருமானம் காண்பிக்கப்படுவது.

- (A) Less in appropriate income and Shown Credit side of Profit and Loss Account
உரிய வருமானத்தில் இருந்து கழிக்கப்பட்டு, இலாபநட்டக் கணக்கின் வரவு பக்கம்.
- (B) Less in appropriate income and shown in debit side of Profit and Loss Account
உரிய வருமானத்தில் இருந்து கழிக்கப்பட்டு, இலாபநட்டக் கணக்கின் பற்று பக்கம்.
- (C) Add in appropriate income and shown in credit side of Profit and Loss Account
உரிய வருமானத்துடன் கூட்டப்பட்டு, இலாப, நட்டக் கணக்கின் வரவு பக்கம்.
- (D) Add in appropriate income and shown in debit side of Profit and Loss Account
உரிய வருமானத்துடன் கூட்டப்பட்டு, இலாப, நட்டக் கணக்கின் செலவு பக்கம்.

23. Internal Checking is
உட்பரிசோதனை என்பது

- (A) Internal Checking is done by Internal Auditors.
நியமனம் செய்யப்பட்ட உட்தணிக்கையாளர்களால் மேற்கொள்வது
- (B) Internal Checking is done by Chartered Accountant
பட்டய கணக்காயர்களால் மேற்கொள்வது.
- (C) Internal Checking is done by co-operative Auditors
கூட்டுறவு தணிக்கையாளர்களால் மேற்கொள்வது
- (D) Work of one person is automatically checked by another.
நிறுவனங்களில் ஒருவர் செய்த வேலையை மற்றவர் தானாகவே சரிபார்த்தல்

24. Which one of the following Statement is wrong about Internal Audit?
“இடைக்காலத்தணிக்கை” இவற்றுள் எந்தக் கூற்று தவறானது?

- (A) It is conducted in between two annual Audit.
இரண்டு இறுதித் தணிக்கைக்கு இடையே நடைபெறும்.
- (B) The Main purpose is to declare interim dividend.
இடைக்கால பங்காதாயம் அறிவிப்பதே முக்கிய நோக்கம்.
- (C) It is conducted by Employee of the Concern.
நிறுவனத்தின் பணியாளர்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும்.
- (D) It is conducted by chartered Accountant.
பட்டய தணிக்கையாளர்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும்.

25. "Indian Bonus Act 1965" – Which one of the following statement is wrong?

"இந்திய போனஸ் சட்டம் 1965" ன் படி-இவற்றுள் எக்கூற்று தவறானது?

(A) 10 or more persons are employed in co-operative society on any day during the accounting year.

கூட்டுறவு நிறுவனங்களில் 10 அல்லது அதற்கு மேற்பட்டோர் பணிபுரிந்தால் போனஸ் சட்டத்தின் கீழ் வரும்.

(B) Worked in the establishment for not Less than 30 working days in the year.

பணியாளர் ஓராண்டில் 30 நாட்களுக்கு குறையாமல் பணிபுரிந்தால் போனஸ் பெற தகுதி உடையவராவார்.

(C) Minimum bonus of 8.33% or Rs.100 whichever is higher

குறைந்தபட்ச போனஸ் 8.33% அல்லது ரூ.100, இதில் உயர்வான தொகை.

(D) Maximum bonus Limit is 20.33%

அதிகபட்ச போனஸ் 20.33%

26. How much is the rate of depreciation for Ordinary well?

சாதாரண கிணற்றுக்கான தேய்மானம் ஆண்டொன்றுக்கு எத்தனை சதவீதம்

(A) 2.5%

(B) 5%

2.5%

5%

(C) 10%

(D) NIL

10%

இல்லை

27. Which verification is the primary duties of the Auditor, at the time of Commencing the Audit?

தணிக்கை தொடங்கும் போது சங்கத்தின் எவ்வினங்களை சரிபார்ப்பது தணிக்கையாளரின் முதற்கடமை?

(A) Investments

(B) Members Loan

முதலீடுகள்

உறுப்பினர் கடன்

(C) Cash at Bank

(D) Cash on Hand

வங்கியிருப்பு

ரொக்க கையிருப்பு

28. Co-operative Audit - defect is classified as

கூட்டுறவு தணிக்கை குறைகள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?

(A) A, B, C

(B) C, B, A

அ, ஆ, இ

இ, ஆ, அ

(C) A, B

(D) B, A

அ, ஆ

ஆ, அ

29. Which one of the following is not a fixed asset?
பின்வருவனவற்றுள் எது நிலையானச் சொத்துக்கள் இல்லை.
- (A) Goodwill
நன்மதிப்பு
- (B) Vehicles
வாகனங்கள்
- (C) Trade Mark
வியாபாரக்குறி
- (D) Finished goods
முடிவடைந்த பொருட்கள்
30. Which one of the following fund is not appropriated from Profit Distribution?
பின்வருவனவற்றுள் எந்த நிதி இலாபப் பிரிவினையின் போது ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை?
- (A) Reserve Fund
காப்புநிதி
- (B) Risk Fund
இடர்காப்பு நிதி
- (C) Building Fund
கட்டிட நிதி
- (D) Agriculture Credit Stabilisation Fund
விவசாயக்கடன் சமன்படுத்தும் நிதி
31. Which Co-Operative Society shall set apart "Failed Well Fund" of its Net Profit?
"பொய்த்த கிணறு நிதி" என்பது எந்த சங்கத்தின் இலாபப் பிரிவினோடு தொடர்புடையது?
- (A) Primary Agriculture Co-Operative Credit Society.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம்
- (B) Tamil Nadu State Cooperative Bank.
தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி
- (C) Primary Agriculture and Rural Development Bank.
தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி
- (D) Tamil Nadu State Agriculture and Rural Development Bank.
தமிழ்நாடு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி
32. Co-operative Audit Department formed Separately in the year?
கூட்டுறவுத் தணிக்கைத்துறை தனியாக தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
- (A) 17.06.1983
17.06.1983
- (B) 17.06.1981
17.06.1981
- (C) 17.06.1991
17.06.1991
- (D) 17.06.1982
17.06.1982

33. Co-Operative Audit Follows :

கூட்டுறவுத் தணிக்கையில் கடைப்பிடிக்கப்படும் ஆண்டு ?

(A) Co-Operative Year

கூட்டுறவு ஆண்டு

(B) Calender Year

நாட்காட்டி ஆண்டு

(C) Financial Year

நிதி ஆண்டு

(D) Thiruvalluvar Year

திருவள்ளுவர் ஆண்டு

34. In which part serious defects shown in the defect schedule of Co-Operative Audit Report?

கூட்டுறவுத் தணிக்கை குறைகள் தொகுப்புப் பட்டியலில் கடுங்குறைகள் தெரிவிக்கப்பட வேண்டிய பகுதி ?

(A) C

இ

(B) B

ஆ

(C) A

அ

(D) E

ஈ

35. Which one of the following Statement is wrong?

கீழ்க்கண்டவற்றுள் எது தவறானது ?

(A) The Word Audit is derived from the Latin Word "Audire".

"ஆடிட்" என்ற வார்த்தை "ஆடியர்" என்ற லத்தீன் வார்த்தையில் இருந்து பெற்றது.

(B) The Word "Audire" means Supervision.

ஆடியர் என்றால் கண்காணிப்பது என்று பொருள்படும்.

(C) The Chartered Accountant Act was passed in 1949.

இந்திய பட்டய கணக்காயர் சட்டம் 1949ல் நிறைவேற்றப்பட்டது.

(D) The Present TN Co-Operative Society Act was passed in 1983.

தற்போதைய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 1983-ல் நிறைவேற்றப்பட்டது.

36. The double entry book keeping Principle were published in the Year?

கணக்குப் பதிவியலின் இரட்டைப் பதிவுமுறை வெளியிடப்பட்ட ஆண்டு ?

(A) 1484

1484

(B) 1494

1494

(C) 1474

1474

(D) 1464

1464

37. Under Co-Operative Audit, Special report shall be submitted if the stock debit is. சரக்கிருப்புக் குறைவு எத்தொகைக்கு மேல் இருந்தால் தனியறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்?
- (A) Rs. 5,000 and above ரூ.5,000 மற்றும் அதற்கு மேல்
- (B) Rs.50,000 and above ரூ.50,000 மற்றும் அதற்கு மேல்
- (C) Rs.25,000 and above ரூ.25,000 மற்றும் அதற்கு மேல்
- (D) Rs.10,000 and above ரூ.10,000 மற்றும் அதற்கு மேல்
38. Audit Classification Under Co-Op Audit is கூட்டுறவுத் தணிக்கையில் சங்கத் தணிக்கை வகைப்பாடு என்பது?
- (A) Optional சங்கத்தின் விருப்பத்திற்குட்பட்டது
- (B) Not - Necessary தேவையற்றது
- (C) Fixed and Not Negotiable நிலையானது, மாற்றத்தக்கதல்ல
- (D) Statutory One சட்டப்பூர்வமானது
39. Administrative Audit is நிர்வாகத்தணிக்கை என்பது
- (A) Related to detection of errors and fraud. சங்கத்தின் தவறுகள் மற்றும் முறைகேடுகளை கண்டறிவது.
- (B) Related to Audit Classification. தணிக்கை வகைப்பாடு செய்வது
- (C) Ascertain the Functioning of Co-Op Act, Rules and by Law. சட்டம், விதி, துணை விதிக்குட்பட்டு சங்கம் செயல்படுகிறதா என்பதனை கண்காணிப்பது
- (D) Ascertain the true and fair view of financial Position. சங்கத்தில் உண்மையான நிதி நிலையை கண்டறிவது.
40. Which one of the following Society is exempted from Audit fees. கீழ்காணும் சங்கங்களில் தணிக்கைக் கட்டண விலக்கு அளிக்கப்பட்ட சங்கங்கள் எவை?
- (A) All Sericulture Societies அனைத்து பட்டு வளர்ப்போர் கூட்டுறவு சங்கம்
- (B) All Boodan and Gramdan Societies அனைத்து பூதான் மற்றும் கிராமதான் கூட்டுறவு சங்கங்கள்
- (C) All Weaver Societies. அனைத்து நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள்.
- (D) All Sheep Breeding Societies. அனைத்து ஆடு வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கங்கள்.

T.C-071

039/DD/23

Register Number									
--------------------	--	--	--	--	--	--	--	--	--

**DEPARTMENTAL EXAMINATIONS
DEPARTMENTAL TEST FOR OFFICERS OF THE CO-OPERATIVE
DEPARTMENT-AUDITING**

(Without Books)

Maximum Time : 1.30 hours

Maximum Marks : 60

IMPORTANT INSTRUCTIONS

DESCRIPTIVE TYPE

விரிவான விடையளிக்கும் வகை வினாத்தாள்

Read the following instructions carefully before beginning to answer the questions.

வினாக்களுக்கு விடையளிக்க தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளை கவனமாக படிக்கவும்.

1. Answers in excess of the prescribed number of questions appearing at the end of the answer book will not be valued.

விடைகளை குறிப்பிட்டுள்ள எண்ணிக்கைக்கு அதிகமாக எழுதியிருப்பின், விடைத்தாளின் இறுதியில் உள்ள அதிக எண்ணிக்கையிலான விடைகள் மதிப்பீடு செய்யப்படாது.

2. In case of doubt, English version is the final.

வினாக்களில் சந்தேகமிருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.

[Turn over

PART I — (8 × 3 = 24 marks)

Answer any EIGHT questions out of Ten write short notes.

பத்து வினாக்களிலிருந்து எவையேனும் எட்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.

1. Co-Operative Audit
கூட்டுறவு தணிக்கை
2. Audit Programme
தணிக்கைத் திட்டம்
3. Internal Checking
உட்பரிசோதனை
4. Window Dressing
சாளரக்காட்சி
5. Teeming and Lading
விரிவாக்குதல் மற்றும் சுருக்குதல்
6. Thrift Deposit
சிக்கன வைப்பு
7. Deferred Revenue Expenditure
தள்ளி போடப்பட்ட நடைமுறை செலவு
8. Investment Register
முதலீடு பதிவேடு
9. Liability Register
பொறுப்பு பதிவேடு
10. Common Good Fund
பொதுநல நிதி

PART II — (3 × 5 = 15 marks)

Answer any THREE questions out of Five.

ஐந்து வினாக்களிலிருந்து எவையேனும் மூன்று கேள்விக்கு விடையளிக்க.

11. **Explain the types of Co-operative Audit.**
கூட்டுறவுத் தணிக்கையின் வகைகள் குறித்து விளக்குக.
12. **Explain the difference between Co-Operative Audit and Commercial Audit.**
கூட்டுறவுத் தணிக்கைக்கும், வணிகத் தணிக்கைக்கும் உள்ள வேறுபாடுகளை விவரிக்கவும்.
13. **Explain "Internal Audit" and its objectives.**
உட்தணிக்கை மற்றும் அதன் நோக்கங்களை விளக்குக.
14. **Explain the Rights and Responsibilities of Co-Operative Auditors.**
கூட்டுறவுத் தணிக்கையாளரின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து விளக்குக.
15. **Explain the difference between Capital Expenditure and Revenue Expenditure.**
மூலதனச் செலவுக்கும், நடைமுறைச் செலவுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்குக.

PART III — (21 marks)

Answer Both the questions (Compulsory)

இரண்டு கேள்விகளுக்கும் விடையளிக்கவும் (கட்டாயம்)

16. **Explain the term Voucher and Vouching in details.** (1 × 7 = 7)
சான்றுச்சீட்டுகள் மற்றும் சீட்டுப்பரிசீலனை குறித்து விரிவாக விளக்குக.

17. Prepare Trading Account, Profit and Loss Account and Balance Sheet as on 31.03.2018 from the following information provided by Co-operative Society.

(1 × 14 = 14)

Balance Sheet as on 31.03.2017

S.No.	Liabilities	Amount Rs.	S.No.	Assets	Amount Rs.
1.	Deposits		1.	Cash	
	(a) Members	38,58,500		(a) On Hand	3,00,000
	(b) Staff Security Deposit	32,000		(b) At Bank	8,38,300
	(c) Staff Provident Fund	3,48,000			
2.	Borrowings		2.	Investments :	
	(a) DCCB	1,21,90,500		(a) Shares in DCCB	12,50,000
	(b) Govt. Loan	18,000			
3.	Share Capital – Individuals	12,10,000	3.	Members Loan	1,46,16,400
4.	Payable Items :		4.	Receivable Items :	
	(a) Interest payable	6,48,300		(a) Interest receivable not overdue	11,50,000
	(b) Establishment and Contingencies due	7,500		(b) Misc. income accrued	2,300
	(c) Trade Charge due	1,800		(c) Trade - Income Accrued	1,800
5.	Sundry Creditors	79,000	5.	Sundry Debtors	1,15,000
6.	Net Profit	88,000	6.	Other Assets :	
				(a) Land and Building	1,02,000
				(b) Furniture	72,300
				(c) Stock on Hand	33,500
	Total	1,84,81,600		Total	1,84,81,600

Receipts and Charges Statement for the year ending 31.03.2018

S.No.	Receipts	Amount Rs.	S.No.	Payments	Amount Rs.
1.	Share Capital – Individual	23,000	1.	Share capital – Individual	12,000
2.	Deposits		2.	Deposits – Members	10,11,000
	(a) Members	9,58,000			
	(b) Staff Provident Fund	32,000			
3.	Borrowings :		3.	Borrowings	
	DCCB	18,28,300		DCCB	23,00,000
4.	Members Loan	35,00,000	4.	Members Loan	34,46,300
5.	Interest Received	22,38,000	5.	Interest paid	18,50,000
6.	Misc. Income Received	32,500	6.	Establishment and Contingencies	7,60,000
7.	Trade Income Received	15,000	7.	Trade Charges	20,000
8.	Sales	4,50,000	8.	Purchases	3,95,000
9.	Sundry Debtors	33,700	9.	Sundry debtors	12,000
10.	Sundry Creditors	86,300	10.	Sundry Creditors	75,500
11.	Cash at Bank	22,00,000	11.	Cash at Bank	15,00,000
	Total	1,13,96,800		Total	1,13,81,800
	Opening Balance	3,00,000		Closing Balance	3,15,000
	Grand Total	1,16,96,800		Grand Total	1,16,96,800

Notes :

(a)	Interest Payable as on 31.03.2018	Rs.	6,05,000
(b)	Interest Receivable not OD as on 31.03.2018	Rs.	14,60,000
(c)	Establishment and Contingencies due on 31.03.2018	Rs.	25,000
(d)	Trade Charges due on 31.03.2018	Rs.	2,500
(e)	Trade Income accrued on 31.03.2018	Rs.	750
(f)	Misc. Income accrued on 31.03.2018	Rs.	3,500
(g)	Stock on hand as on 31.03.2018	Rs.	12,500

வழங்கப்பட்டுள்ள விபரங்களைக் கொண்டு இந்த கூட்டுறவு சங்கத்தில் 31.03.2018 தேதிக்கான வியாபாரக் கணக்கு, இலாப நட்டக் கணக்கு, மற்றும் ஐந்தொகைப்பட்டியல் தயாரிக்கவும்.

ஐந்தொகைப்பட்டியல் 31.03.2017 அன்றுள்ளபடி

வ.எண்.	பொறுப்புகள்	தொகை ரூ.	வ.எண்.	சொத்துக்கள்	தொகை ரூ.
1.	வைப்புகள்		1.	ரொக்கம்	
	(அ) உறுப்பினர்கள்	38,58,500		(அ) கையிருப்பு	3,00,000
	(ஆ) பணியாளர் காப்பு நிதி	32,000		(ஆ) வங்கி இருப்பு	8,38,300
	(இ) பணியாளர் சேமநிதி	3,48,000			
2.	பெறப்பட்ட கடன்கள்		2.	முதலீடுகள் :	
	(அ) மத்திய கூட்டுறவு வங்கி	1,21,90,500		மத்திய கூட்டுறவு வங்கி பங்கு முதலீடு	12,50,000
	(ஆ) அரசு கடன்	18,000			
3.	பங்குத் தொகை - தனிநபர்	12,10,000	3.	உறுப்பினர் கடன்கள்	1,46,16,400
4.	கொடுபட வேண்டிய இனங்கள் :		4.	வரவேண்டிய இனங்கள்	
	(அ) வட்டி கொடுபட வேண்டியது	6,48,300		(அ) தவணை தவறாத வட்டி வரவேண்டியது	11,50,000
	(ஆ) சிப்பந்தி சாதல்வார் கொடுபட வேண்டியது	7,500		(ஆ) நானாவித வருமானம்	2,300
	(இ) வியாபாரச் செலவினம் கொடுபட வேண்டியது	1,800		(இ) வியாபார வருமானம்	1,800
5.	அனாமத்து கொடுபட வேண்டியது	79,000	5.	அனாமத்து வரவேண்டியது	1,15,000
6.	நிகர இலாபம்	88,000	6.	இதர ஆஸ்திகள்	
				(அ) நிலம் மற்றும் கட்டிடம்	1,02,000
				(ஆ) தளவாடங்கள்	72,300
				(இ) சரக்கு கையிருப்பு	33,500
	கூடுதல்	1,84,81,600		கூடுதல்	1,84,81,600

31.03.2018 உடன் முடிந்த ஆண்டிற்கான வரவு மற்றும் செலவுகள்

வ.எண்.	வரவுகள்	தொகை ரூ.	வ.எண்.	செலவுகள்	தொகை ரூ.
1.	பங்குத்தொகை - தனிநபர்	23,000	1.	பங்குத்தொகை - தனிநபர்	12,000
2.	வைப்புத்தொகை :		2.	வைப்புத்தொகை :	
	(அ) உறுப்பினர்கள்	9,58,000		உறுப்பினர்கள்	10,11,000
	(ஆ) பணியாளர் சேமநிதி	32,000			
3.	பெறப்பட்ட கடன்கள் :		3.	பெறப்பட்ட கடன்கள்	
	மத்திய கூட்டுறவு வங்கி	18,28,300		மத்திய கூட்டுறவு வங்கி	23,00,000
4.	உறுப்பினர் கடன்கள்	35,00,000	4.	உறுப்பினர் கடன்கள்	34,46,300
5.	வட்டி வசூல்	22,38,000	5.	வட்டி செலுத்தியது	18,50,000
6.	நாளாவித வரவுகள்	32,500	6.	சிப்பந்தி சாதல்வார் செலவுகள்	7,60,000
7.	வியாபார வரவுகள்	15,000	7.	வியாபார செலவுகள்	20,000
8.	விற்பனை	4,50,000	8.	கொள்முதல்	3,95,000
9.	அனாமத்து வர வேண்டியது	33,700	9.	அனாமத்து வரவேண்டியது	12,000
10.	அனாமத்து கொடுபட வேண்டியது	86,300	10.	அனாமத்து கொடுபட வேண்டியது	75,500
11.	வங்கி கையிருப்பு	22,00,000	11.	வங்கியிருப்பு	15,00,000
	கூடுதல்	1,13,96,800		கூடுதல்	1,13,81,800
	ஆரம்ப கையிருப்பு	3,00,000		இறுதி கையிருப்பு	3,15,000
	மொத்த கூடுதல்	1,16,96,800		மொத்த கூடுதல்	1,16,96,800

குறிப்புகள் :

(அ)	31.03.2018ல் கொடுபடவேண்டிய வட்டி நிலுவை	ரூ.	6,05,000
(ஆ)	31.03.2018ல் தவணை தவறாத வட்டி வர வேண்டியது	ரூ.	14,60,000
(இ)	31.03.2018ல் சிப்பந்தி சாதல்வார் செலவினங்கள் நிலுவை	ரூ.	25,000
(ஈ)	31.03.2018ல் வியாபாரச் செலவினங்கள் நிலுவை	ரூ.	2,500
(உ)	31.03.2018ல் வியாபார வருமானம் வர வேண்டியது	ரூ.	750
(ஊ)	31.03.2018ல் நானாவித வருமானம் வர வேண்டியது	ரூ.	3,500
(எ)	31.03.2018ல் சரக்கு கையிருப்பு	ரூ.	12,500